



மாகாண அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து மக்கள் கூடும் எண்ணிக்கையளவில் கட்டுப்பாடுகளை ப்ராம்ப்ட்டன் நகரம் நீக்கவிருக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 22, 2021) – ஒன்ட்டேரியோ அரசின் இன்றைய அறிவிப்பினைத் தொடர்ந்து, [ஒன்ட்டேரியோ-வை மீண்டும் பாதுகாப்பாக திறந்து விடுதல் மற்றும் நீண்ட காலத்திற்கு கோவிட்-19 தொற்றினை சமாளித்தலுக்கான திட்டத்துடன் \(Plan to Safely Reopen Ontario and Manage COVID-19 for the Long-Term\)](#) ஒத்துப்போகும் வகையில் கட்டுப்பாடுகளை, பாதுகாப்புடன் தளர்த்துவதற்கு ப்ராம்ப்ட்டன் நகரம் தயாராகும். நாம் முன்னேறிச்செல்ல இதை ஏதுவாக்கிய நமது சமூகத்தின் மற்றும் ஒன்ட்டேரியோ சுகாதார நலன் பேணும் பங்காளிகளின் அர்ப்பணிப்புக்கு மிக்க நன்றி. அக்டோபர் 22, 2021 தேதிப்படி ஒன்ட்டேரியோவில் தகுதி வாய்ந்த மக்களில் ஏறத்தாழ 84 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது; இதில், மாகாணம் முழுவதிலுமாக 22.3 மில்லியனுக்கும் அதிகமான டோஸ் ஊசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அக்டோபர் 25 நள்ளிரவு 12:01மணி முதல், பின் வரும் அமைப்புக்களில் மக்கள் கூடும் எண்ணிக்கையளவு மீதான வரம்புகளை நீக்க முடியும் மற்றும் உடல்ரீதியான சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும் முடியும்- இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்று தேவைப்படுகிறது:

- விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் உடற்பொருத்தம் செய்துகொள்வதற்கான கட்டிடங்கள் (ஜிம்-கள் போன்றவை), மற்றும் நீர்விளையாட்டு பூங்காக்கள்
- கேஸினோ-க்கள், பிங்கோ அரங்குகள் மற்றும் இதர விளையாட்டு கூடங்கள்
- கூட்டம் கூடுகின்ற மற்றும் (உள்ளரங்க) நிகழ்த்துகலை நிகழ்விடங்கள்

தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்று கேட்டுப் பெறும் பட்சத்தில், உடல்ரீதியான சமூக விலகலைக் கடைப்பிடித்தபடி, பின் வரும் அமைப்புக்களில் மக்கள் கூடும் எண்ணிக்கையளவுக்கான வரம்புகளை நீக்கிக் கொள்ள இயலும்:

- தனி நபர் நலன் பேணும் சேவைகள் (உதா., முடி திருத்தகங்கள், சலூன்கள் மற்றும் உடற்கலையகங்கள்);
- அருங்காட்சியகங்கள், ஓவியக் காட்சியகங்கள், மீன்காட்சி சாலைகள், மிருக காட்சிசாலைகள், அறிவியல் மையங்கள், நகரின் முக்கிய சுற்றுலா கட்டிடங்கள், வரலாற்றிடங்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் மக்களை ஈர்க்கின்ற இது போன்ற இடங்கள்;
- கேளிக்கைப் பூங்காக்களில் உள்ளரங்க பகுதிகள்;
- கண்காட்சிகள், கிராமப்புற கண்காட்சிகள், பண்டிகைவிழாக்கள் ஆகியவற்றில் உள்ளரங்க பகுதி;
- உள்ளரங்க சுற்றுலா மற்றும் வழிகாட்டுதல் சேவைகள்;
- படகில் உல்லாச சவாரிகள்;



- கடற்கரை ஸ்தலங்கள் மற்றும் படகு விடும் இல்லங்களின் உள்ளரங்க பகுதிகள்;
- திறந்தவெளி பொழுதுபோக்கு வசதிகளில் இருக்கின்ற உள்ளரங்க கிளப் பகுதிகள்;
- நிலபுலம் வியாபாரம் செய்யும் முகமைகளால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள்; மற்றும்
- புகைப்படம் எடுக்கும் ஸ்டூடியோக்கள் மற்றும் சேவைகள் தரும் உள்ளரங்க கிளப் பகுதிகள்.

வரவிருக்கும் ஆறு மாத காலத்தில் - தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்று காட்டப்படுதல் மற்றும் கட்டிடங்களுக்கு உள்ளாக முக கவசம் அணிதல் உள்ளிட்ட - மீதமிருக்கும் பொது மக்களுக்கான சுகாதார மற்றும் பணியிடப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒன்ட்டேரியோ அரசு படிப்படியாக நீக்கிவிடும்.

செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கி, பல வணிக வளாகங்கள் மற்றும் கட்டிடங்களுக்குச் செல்ல, முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்று தேவைப்பட்டு வருகிறது. அக்டோபர் 22, 2021 தேதிப்படி, 4.8 மில்லியன் ஒன்ட்டேரியோ மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான தங்களின் மேம்படுத்தப்பட்ட சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொண்டனர், மற்றும் ஒரு மில்லியன் மக்கள் வெரிஃபை ஒன்ட்டேரியோ (Verify Ontario) செயலியை உபயோகிக்கத் துவங்கிவிட்டனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான தங்களின் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய [இங்கு க்ளிக் செய்யவும்](#).

மாகாணத்தின் மேலும் அறிவிப்புக்கள் பற்றி அறிய வருகை தரவும்: ontario.ca/news

நகரின் சேவைகள் மற்றும் வசதியமைப்புக் கட்டிடங்கள்

ப்ராம்ப்ட்டன் தொழில்முனைவோர் மையம்

ப்ராம்ப்ட்டன் தொழில்முனைவோர் மையத்தின் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் சுகாதாரம், மற்றும் பாதுகாப்பின் மீது, நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால், அடுத்த அறிவிப்பு செய்யும் வரை, இந்த மையத்திற்கு நேரில் வருவது இன்னமும் அனுமதிக்கப்படுவதில்லை. நமது பாதுகாப்பு, மற்றும் ஒரு வழியாக மீண்டும் திறப்பது, பற்றிய மேலும் தகவல்கள் கிடைக்கும்போது, அவ்வப்போது பகிரப்படும்.

உள்ளூர் வணிகர்கள் தங்களுக்கான தகவல் மற்றும் ஆதரவு பெறுவதற்கு [மெய்நிகர் நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகளை](#) அணுகலாம் மற்றும் bec@brampton.ca இல் தொடர்பு கொள்ளலாம்.

பொழுதுபோக்கு

அக்டோபர் 25, திங்கட்கிழமை தொடங்கி ப்ராம்ப்ட்டன் நகரின் பொழுதுபோக்கு, உடற்பொருத்த வசதியமைப்புக்களில் அதிகரித்த எண்ணிக்கையில் பங்கேற்போரை அனுமதிப்பார்கள். [முன்கூட்டி பதிவு](#)

[செய்தல்](#) மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான சான்றிதழ் காண்பித்தல் ஆகியவை அனைத்து வருகைகளிலும் அவசியம். மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: brampton.ca/recreation

தடுப்பூசி செலுத்தல்

உங்களையும் மற்றவர்களையும் காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்வதே மிகச்சிறந்த வழியாகும். பீல் பகுதியில் வசிக்கின்ற, பணியாற்றுகின்ற அல்லது பள்ளி செல்கின்ற, 12 வயதிற்கு மேற்பட்ட எவர் ஒருவரும் தங்களுக்கான முதல் டோஸ் ஊசி செலுத்தலுக்கு பதிவு செய்துகொள்ளலாம். கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் பற்றிய மிகச் சமீபத்திய தகவல்கள் பெற [தடுப்பூசி முனையத்துக்கு](#) வருகை தரவும்.

லின்க்குகள்

- [ப்ராம்ப்ட்டன் நகர கோவிட்-19 நிகழ்ச்சிநிரல் திட்டம் மற்றும் சேவை பற்றிய புது தகவல்கள் \(City of Brampton COVID-19 programming and service updates\)](#)
- [கோவிட்-19 தொற்று பரவலின்போது வணிக இடங்கள் மற்றும் பணியிடங்களை பாதுகாப்பாக வைத்திருத்தல் \(Keeping businesses and workplaces safe during COVID-19\)](#)
- [கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான மேம்படுத்தப்பட்ட குறியீட்டுடனான சான்றிதழ் மற்றும் வெரிஃபை ஒன்ட்டேரியோ செயலி \(Enhanced COVID-19 Vaccine Certificate with QR Code and Verify Ontario App\)](#)
- [உங்களையும் மற்றவர்களையும் கோவிட்-19 தொற்றிலிருந்து காத்துக்கொள்ளுதல் \(COVID-19 Protecting yourself and others\)](#)
- [கோவிட் 19 தடுப்பூசிகள் \(COVID-19 vaccines\)](#)

-30-

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca